



## மக்கள் சேவைகள் பட்டயம்

### நல்லூர் பிரதேச சபை



**எமது தொலைநோக்கு :** பிராந்தியத்தை அபிவிருத்தி செய்து மக்களின் வளமான வாழ்விற்கு அவசியமான சுற்றாடல் மூலவளங்களை பேணி, வளங்களின் பயன்பாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தைத் தக்கவைத்தல்.

**எமது பணிக்கூற்று :** புத்தாக்க பண்புகள் மிகக் நகரமாக புனர்நிர்மாணித்து அத்தியாவசிய உட்கட்டுமான வசதிகளான வீதிகள், சந்தை, நீர் விநியோகம், சமூகமன்றுகள் நீர்வடிகால் மயானம் போன்றவற்றை வழங்கி ஒழுகக் கூடிய பிரஜைகால மக்கள் வாழுப் பணிப்புதல்

இல	சேவைகள்	செயன்முறை	சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்	பொறுப்பான உத்தியோகத்தரகள்	கால எல்லை	கட்டணம்
01	கட்டிட திட்டமிடல் வரைபடங்களை அனுமதித்தல்.	<p>1) முன்னாலுவலகத்தில் அல்லது இணையத்தளத்தில் கட்டிட விண்ணப்ப படிவத்தை பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான உதவி ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்</p> <p>2) பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் வருமாணப்பரிசோதகர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து கள ஆய்வு அறிக்கைகள் பெறப்படுதல், தேவை ஏற்படின் தொடர்புப்பட்ட திணைக்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளல்</p> <p>3) திட்டமிடல் குழுக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு பொருத்தமான திணைக்கள் மற்றும் உள்ளுராட்சி அலுவலர்களின் பங்குபற்றுவுடன் கட்டிட விண்ணப்படிவம் பரீசிலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுதல்.</p> <p>4) கட்டிட அனுமதிப்பத்திற்குத்தினை வழங்குதல்</p>	<p>1. கட்டிட வரைபடம்- மூலப் பிரதிகள் -3</p> <p>2. நடப்பு ஆண்டிற்கான மதிப்பீட்டு வரி செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு - பிரதி 1.</p> <p>3. நில உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை - புகைப்பட பிரதி 1</p> <p>4. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள்- புகைப்படப் பிரதிகள் 1, அசல் பிரதி சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்</p> <p>5. நில அளவைப்படம் - புகைப்பட பிரதி 1, ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்</p> <p>6. சட்ட ரீதியான காணி ஆவணம் ( உறுதிப்படுத்தப்பட்டது) புகைப்பட பிரதிகள் 1, அசல் பிரதி சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.</p> <p>7. உபயிரிவிடல்/காணி ஒருங்கிணைப்பு -பிரதி 1 (தேவை ஏற்படின்).</p> <p>8. காணி 6 பேர்ச்சுகளுக்கு குறைவாக இருந்தால் நகர அபிவிருத்தி அதிகாரசபைஅனுமதி பெற வேண்டும் புகைப்பட பிரதிகள் 3</p>	<p>முன் அலுவலக உத்தியோகத்தர்</p> <p>தொழிற்பு உத்தியோகத்தர்</p> <p>021 226 3213 / 0212263213/ Ex.110</p> <p>விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்</p> <p>0212263213/ Ex.110</p>	21 நாட்கள்	விண்ணப்பப் பதிர் கட்டணம் ரூ.100.00

		<p>9. வதிவிடம் அல்லாத கட்டடம் எனின் 400 m<sup>2</sup> க்கு மேல் நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெறப்பட வேண்டும் - புகைப்பட பிரதி</p> <p>10. வதிவிடக்கட்டட நிர்மாணம் எனின் 1000 M<sup>2</sup> பரப்பளவு அல்லது 15 உயரத்திற்கு அதிகமாக இருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும்.</p> <p>11. நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால், பிரதேச செயலகத்திலிருந்து குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும்.</p> <p>12. தனியார் அல்லாத நிலத்தில் கட்டட அனுமதி வழங்கப்பட வேண்டுமானால், பிரதேசசெயலக அனுமதி தேவை</p> <p>(விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்திரிடமிருந்து விண்ணப்படிவத்துடன் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களின் பட்டியலை பெற்றுக்கொள்ளவும்)</p>				
02	காணி உப பிரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புச் செய்யும் அபிவிருத்தி திட்டங்களை அனுமதித்தல்.	<p>1. விண்ணப்பதாரி முன்னாலுவலகத்தில் அல்லது இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, சரியாகப் பூர்த்தி செய்து தகைமைபெற்ற நபரால் உறுதிப்படுத்தி உள்ளூராட்சி மன்றத்திடம் சமர்ப்பிக்கும் போது, முன்கூடிய கட்டடங்களை செலுத்துதல், பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுதல்</p> <p>2. வெளிக்களாப் பரிசோதனைக்கு வரும் திகதியை விடய உத்தியோகத்திரிடமிருந்து விண்ணப்பதாரி அறிந்துகொள்ளுதல்.</p> <p>3. விடய உத்தியோகத்தர் விண்ணப்பத்தை தொழிலாட்பு உத்தியோகத்தருக்கு அனுப்பி வெளிக்கள் பரிசோதனையை தொழிலாட்பு உத்தியோகத்தின் அவதானிப்புக்கள் மற்றும்</p>	<p>1. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்</p> <p>2. நடப்பாண்டு ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி</p> <p>3. உபபிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள காணிக்கான உரித்து ஆவணம் மூலப்பிரதியும் நிழற்பட பிரதியும் (காணி உறுதி, அனுமதி பத்திரிம், போன்றன)</p> <p>4. ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றும் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும்.</p> <p>5. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள காணியின் நில அளவைப் படம் மூலப்பிரதி நிழற்படப்பிரதி-03</p>	<p>முன் அலுவலக உத்தியோகத்தர் தொழிலாட்பு உத்தியோகத்தர்</p> <p>தொழிலாட்பு உத்தியோகத்தர்</p> <p>தொழிலாட்பு உத்தியோகத்தர்</p> <p>முன் அலுவலக உத்தியோகத்தர் தொழிலாட்பு உத்தியோகத்தர்</p> <p>முன் அலுவலக உத்தியோகத்தர் தொழிலாட்பு உத்தியோகத்தர்</p>	<p>21 நாட்கள்</p> <p>021 226 3213</p> <p>தொழிலாட்பு உத்தியோகத்தர்</p> <p>0212263213/ Ex.110</p> <p>விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்</p> <p>0212263213/</p>	<p>விண்ணப்பப் பத்திரிக் கட்டணம் ரூ.250.00</p> <p>செயன்முறைக் கட்டண விபரம் அலுவலகத்தி ல் பெற்றுக்கொள்ள முடியும்</p>

		<p>4. விதப்புரைகள் அடங்கிய கோவையை பெற்று திட்டமிடல் குழுவிற்கு சமர்ப்பிப்பித்தல் திட்டமிடல் குழுக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு பொருத்தமான தீணைக்கள் மற்றும் உள்ளூராட்சி அலுவலர்களின் பங்குபற்றிலுவதன் கட்டிட விண்ணப்பாடுவும் பரீசிலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுதல்.</p> <p>5. உபபிரிவிடல் அல்லது ஓன்றினைத்தலுக்கான அனுமதி வழங்குதல்</p>	<p>6. பிரேரிக்கப்படவள்ள துண்டாடப்படும் / பிரிவிடப்படும் காணி துண்டுகளினை காட்டும் நில அளவைப்படம்</p> <p>7. ஏற்கனவே குறித்த காணி அல்லது காணியின் ஒரு பகுதி உப பிரிவிடல் அல்லது ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருப்பின் உள்ளூராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரமும் அதன் பிரதியும்</p> <p>8. ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் பிரதி</p> <p>9. குறித்த காணியின் உப பிரிவிடுகையினால் தற்போதுள்ள கட்டடம் ஒன்று பிரிவடையும் சந்தர்ப்பத்தில் கட்டத்தின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி.</p> <p>10. காணி அமைந்துள்ள இடத்திற்கு இலகுவில் பிரவேசிக்க கூடியதாக அமைந்த இட அமைவு வரைபடம்</p>	Ex.110		
03	அபிவிருத்தி அனுமதிப்பத்திர த்தின் செல்லுபடியான காலத்தை நீடித்தல்.	<p>1. சபையின் இணையத்தளம் அல்லது முன்னவுவலகத்தில் காலநீடிப்பிழக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளல்</p> <p>2. இணைப்புகளஞ்சனான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பொறுப்பேற்று செயலாக்க கட்டணம் அறவிடல், பற்றுக்கீட்டு மற்றும் தொடர் நடவடிக்கை இலக்கம் வழங்குதல்</p> <p>3. வேண்டுகோளுக்கு ஏற்புடையதான ஆரம்பக் கோவை மற்றும் வேண்டுகோளைத் தொழில்நுட்ப அலுவலரிடம் ஒப்படைத்தல்</p> <p>4. தொழில்நுட்ப அலுவலரின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கலான கள அறிக்கையை பெற்றுக்கொள்ளல்</p> <p>5. பூரணப்படுத்தப்பட்ட கோவையை திட்டமிடல் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பித்தல்</p> <p>6. திட்டமிடல் குழுவின் தீர்மானத்தை விண்ணப்பதாரிக்கு எழுத்து மூலத்தில் அறிவித்தல்</p>	<p>1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்</p> <p>2. அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலப் பிரதி</p> <p>3. வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் பிரதி</p> <p>4. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இரண்டு பக்கங்களையும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி</p> <p>5. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் அல்லாத சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம்.</p>	முன் அலுவலக உத்தியோகத்தர் மாட்கள் 021 226 3213 தொழிறுட்ப உத்தியோகத்தர் 0212263213/ Ex.110 விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் 0212263213/ Ex.110	7 நாட்கள்	காலநீடிப்பு கட்டணம் ரூ.5000.00

04	<p>குடிபுகு அல்லது இயைபுச் சான்றிதழ் வழங்குதல்.</p> <ol style="list-style-type: none"> <li>விண்ணப்பப் பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் (முன்னலுவலகம் அல்லது சபையின் இணையதளத்தில்)</li> <li>தகைமைகளைப் பெற்றுள்ள நபர்களால் சான்றுப்படுத்திய, செவ்வையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பொறுப்போற்று விண்ணப்பம் கையேற்றமைக்கான சான்றிதழினை விண்ணப்பதாரிக்கு வழங்குதல்.</li> <li>செயலாக்க கட்டணங்களை அறவிடல், பற்றுச்சீட்டுகளை வழங்குதல், மற்றும் விடய உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தறின் தொடர்பிலக்கங்களினை விண்ணப்பதாரிக்கு வழங்குதல்.</li> <li>வேண்டுகோளை விடய பொறுப்பு அலுவலர் மூலம் தொழில்நுட்ப அலுவலரிடம் சமர்ப்பித்தல்</li> <li>களப் பரிசோதனைக்கு வருகின்ற திகதியை உறுதிப்படுத்தும் அறிவிப்பு தொலைபேசி குறுச்செய்தி மூலம் விண்ணப்பத்தாரிக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தறினால் அனுப்பி வைக்கப்படுதல்</li> <li>களப் பரிசோதனை</li> <li>விண்ணப்பம் தொடர்பில் தமது அவதானிப்புகளும் பரிந்துரைகளுடனும் கூடிய கோவை திட்டமிடல் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக விடயபொறுப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படுதல்</li> <li>தொழில்நுட்ப அலுவலரின் பரிந்துரைகளுடன் வேண்டுகோளைக் கவனத்தில்கொண்டு அங்கீகரிக்கப்படுதல்</li> <li>இசைவுச் சான்றிதழ் தயாரித்து அதிகாரம் பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளுதல்.</li> <li>கையொப்பமிடப்பட்ட சான்றிதழினை விடய அலுவலரினால் உரிய நபருக்கு சேர்ப்பித்தல்</li> </ol>	<p><b>கட்டுமானங்களிற்கான குடிபுகு அல்லது இயைபுச் சான்றிதழிற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்</b></p> <p>(அ) முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்</p> <p>(இ) ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணம்</p> <p>(ஈ) உள்ளாராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதி பத்திரம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி அல்லது திருத்திய அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி</p> <p>(ஊ) நடப்பாண்டிற்கான ஆதன வரி</p> <p>(உள) ஒரு மாத காலத்தினுள் காணி பதிவக்குத்திலிருந்து இறுதியாக மாற்றும் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும். அரசு காணி எனின் காணி அனுமதி பத்திரத்தின் பிரதி</p> <p><b>காணிகளின் உப பிரிவிடுகையின் / ஒருங்கிணைத்தலின் போது குடிபுகு அல்லது இயைபுச் சான்றிதழிற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்</b></p> <ol style="list-style-type: none"> <li>முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்</li> <li>ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணம்</li> <li>நடப்பாண்டிற்கான ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி</li> </ol>	<p>முன் அலுவலக உத்தியோகத்தர்</p> <p>தொழில்நுட்ப உத்தியோகத்தர்</p> <p>விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்</p>	<p>14 நாட்கள்</p> <p>021 226 3213</p> <p>0212263213/ Ex.110</p> <p>0212263213/ Ex.110</p>	<p>விண்ணப் பத்திரக் கட்டணம் ரூ.300.00</p> <p>சான்றிதழ் கட்டணம் ரூ.5000.00</p>
----	--	---	---	---	---

		<p>4. காணி உப பிரிவிடுகை / காணி ஒருங்கிணைப்பு அனுமதிப் பத்திரத்தின் பிரதி</p> <p>5. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்பட்டிருப்பின் பிரிவிடுகை செய்யப்பட்ட காணிகளின் நில அளவைப் படம்</p> <p>6. ஒருங்கிணைவு மேற்கொள்ளப்பட்டிருப்பின் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட காணியின் நில அளவைப்படம்.</p> <p>7. ஒரு மாத காலத்தினால் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றும் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோழ்வும் உறுதியின் பிரதியும். அரசு காணி எனின் காணி அனுமதி பத்திரத்தின் பிரதி</p>				
05.	வீதி ரேகை / கட்டிட வரையறை சான்றிதழ் வழங்குதல்.	<p>1. முன்னலுவலகத்தில் அல்லது சபையின் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளுதல்</p> <p>2. பூர்த்தி யெய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் காணியின் நிலஅளவைத் திட்டத்தின் பிரதி பொறுப்பேற்றல்</p> <p>3. நிலஅளவையாளர் திட்டத்தின் உதவியுடன் மற்றும் விண்ணப்பத்தாரியை உசாவுவதன்மூலம் காணிக்கு எல்லையாக உள்ள வீதிகளை அடையாளம் காணுதல் / அடையாளம் காணமுடியாதவிடத்து தொழில்நுட்ப அலுவலரின் உதவியை பெற்றுக்கொள்ளுதல்</p> <p>4. சம்பந்தப்பட்ட ஆதனங்கள் தொடர்பில் சபைக்கு அறவிடப்பட வேண்டிய ஏதேனும் பணத்தொகை உள்ளதா என்பதை பரீட்சித்துப் பார்த்து (பணத்தொகை இருப்பின்) அதனுடன் சான்றிதழ் வழங்கும் கட்டணத்தின் அளவை அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்குதல்.</p> <p>5. வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல்</p>	<p>1. வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது</p> <p>2. காணி உறுதி</p> <p>3. நிலஅளவை வரைபடம் 10 வருடங்களுக்குட்பட்டது</p> <p>4. அந்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)</p> <p>5. திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)</p>	<p>முன் அலுவலக உத்தியோகத்தர்   ☎ 021 226 3213</p> <p>விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்   ☎ 0212263213/ Ex.110</p>	<p>3 நாட்கள்</p> <p>ரூ. 500.00</p>	கட்டணம்

06.	உரிமை மாற்றச் சான்றிதழ் வழங்குதல்.	<p>01. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை சரிபார்த்து ஏற்றுக்கொள்ளல்</p> <p>02. வருமானப்பரிசோதகரின் களவிலைய அறிக்கையை பெற்றுக்கொள்ளுதல்</p> <p>03. களவிலைய அறிக்கையின் அடிப்படையில் உரிமை மாற்றத்திற்கான சான்றிதழை அங்கீரித்து வழங்குதல்</p> <p>04. ஆதனப் பதிவேட்டில் மாற்றங்களை உரிமை மாற்றங்களை மேற்கொள்ளுதல்</p> <p>05. மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக விலைமதிப்பீட்டு திணைக்களத்திற்கு அறிவித்தல்</p>	<p>01. விண்ணப்பதாரியின் கோரிக்கைக்கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.</p> <p>02. பெயர்மாற்ற விண்ணப்பம் பிரசித்த நொத்தாரிசினால் பூரணப்படுத்தப்பட்டு ஒப்பந்தத்துடன் திகதி, பதவி, இலச்சினை பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.</p> <p>03. ஆதனத்தின் உறுதிகள்</p> <p>04. விண்ணப்பதாரியின் உறுதியில் பெயர்கள் வேறுபாடு இருந்தால் சத்தியக்கடதாசியின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.</p> <p>05. சொரியல்காணியாக இருப்பின் பிரிவிடுதல் உறுதி மூலம் அல்லது நீதிமன்ற அனுமதியுடனான உறுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.</p> <p>06. குறித்த ஆவணத்திற்கான நிலஅளவைப்பட பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும் (நில அளவைப்படத்தில் நில அளவையாளர் பெயர், பெயர், ஒப்பம், காணியின் அளவு, பாதை, இலக்கம், திகதி என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும்).</p> <p>07. 1986ங்கு பின்னர் காணி உபாயிரிவிடுகை செய்யப்பட்டிருந்தால் திட்டமிடல் பிரிவினாரால் அங்கீரிக்கப்பட்ட நில அளவைப்படம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.</p> <p>08. தேவையான சந்தர்ப்பத்தில் பிறப்புச்சான்றிதழும், அடையாள அட்டையின் மூலப்பிரதியும், நிழற்பிரதியும்.</p> <p>09. உரிய சொத்தின் உரிமையானது பிரிப்பு வழக்கில் கிடைக்கப்பெற்றிருந்தால், நீதிமன்ற தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதியை உறுதி சாராம்சத்தின் பிரதிகளுடன் சமர்ப்பித்திருத்தல் வேண்டும்.</p> <p>10. மாடிக் கட்டிடமொன்றில் பிரத்து ஒதுக்கப்பட்ட ஒரு அலகின் பெயரை மாற்றுவதற்கு உறுதி சாராம்சத்தின் பிரதிகளை சமர்ப்பிக்கும்போது, அந்த மாடிக்கட்டிடத்தின் உரிய அலகிற்குப் பதிலாக பெயரை மாற்றுவதற்கு தொகுப்பு</p>	<p>முன் அலுவலக உத்தியோகத்தர்   ☎ 021 226 3213</p> <p>15 நிமிடங்கள்</p> <p>படிவக் கட்டணம் ரூ.250.00</p> <p>கட்டணம் ரூ.1000.00</p>
-----	------------------------------------	--	---	--

		<p>வீடுகள் முகாமைத்துவ அதிகாரசபையினால் (CONDOMINIUM MANAGEMENT AUTHORITY) அனுமதிக்கப்பட்ட தொகுப்புவீட்டு திட்டத்தின் (CONDOMINIUM PLAN) சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.</p> <p>11. காணியின் சட்டரீதியான உரிமை அல்லது பிற நபராயின் சட்டரீதியான உரிமையாளரினால் கையளிக்கப்பட்ட அட்டோர்னி அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகளுடன், அந்த அட்டோர்னி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படவில்லை எனவும் அட்டோர்னி அதிகாரத்தை வழங்கிய நபர் உயிரோடு இருப்பதாக சத்தியக் கடதாசியோன்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.</p> <p>12. ஆறுமாதத்திற்குப்பட்ட வரலாற்றுத்தாள்</p>				
07.	பாதையை உடைப்பதற்கு அனுமதி கோருதல்.	<ol style="list-style-type: none"> <li>இணைக்கவேண்டிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல்</li> <li>கட்டணத்தை முடிவு செய்து, வைப்பு உட்பட கட்டணத்தைப் பகுவித்தல்</li> <li>வீதியை உடைப்பதற்கான அனுமதியை வழங்குதல்</li> <li>கள பரிசோதனை மற்றும் வீதியின் சேதம் புராமைக்கப்படுவதை உறுதி செய்தல்</li> <li>வாடிக்கையாளருக்கு வைப்புத்தொகையை மீளளித்தல்</li> </ol>	<ol style="list-style-type: none"> <li>விண்ணப்பப் படிவங்கள்</li> <li>நீர் வழங்கல் சபையின் கடிதம்</li> <li>இடத்தின் வரைபடம்</li> </ol>	முன் அலுவலக உத்தியோகத்தர் 021 226 3213 தொழினுட்ப உத்தியோகத்தர் 0212263213/ Ex.110	5 நாட்கள்	சேதப்படுத்தும் அளவிற்கமைய மாறுபடும்.
08.	மயானம் பயன்படுத்தலுக்கான அனுமதி	<ol style="list-style-type: none"> <li>விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.</li> <li>இறந்த நபரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி, மரண விசாரணை அறிக்கை மற்றும் கிராம சேவகர் (GS/GN) அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.</li> <li>தகனச் சேவைகளுக்கான கட்டணத்தை உள்ளாட்சி சபை அறவீடு செய்யும்</li> </ol>	<ol style="list-style-type: none"> <li>சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்</li> <li>விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி இறந்த நபரது இறப்புச் சான்றிதழின் பிரதியோன்று</li> </ol>	முன் அலுவலக உத்தியோகத்தர் 0212263213 விடய உத்தியோகத்தர்	15 நிமிடங்கள்	கட்டணம் ரூ. 1500.00

				<b>☎ 0212263213/ Ex.104</b>		
09.	ஆதனவரி அறவிடுதல்.	<ol style="list-style-type: none"> <li>ஆதனவரி அறவிப்பு வெளியிடப்படுதல்</li> <li>பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு (முன்று பிரதி) பெறப்பட வேண்டும். படிவம் வழங்கப்படுதல். (ஒரு காலாண்டு அல்லது காலாண்டுகள் அல்லது ஒரு வருடம் காலத்திற்கானது)</li> <li>வரி செலுத்துதல்</li> <li>முத்திரை பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டின் மூலப்பிரதி மற்றும் / அல்லது காசாளரின் கையொப்பத்துடன் பணம் செலுத்தியதை ஒப்புக் கொண்டு வழங்கப்படுதல்</li> </ol>	சபையினால் தமக்கு அனுப்பப்பட்ட ஆதனவரி அறவித்தல்.	முன் அலுவலக உத்தியோகத்தர் <b>☎ 0212263213</b>	15 நிமிடங்கள்	மதிப்பீட்டு அறவித்தலில் காட்டப்பட்டுள்ள தொகை
10.	வியாபார வரியை அறவிடுதல்.	<ol style="list-style-type: none"> <li>உள்ளராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அனைத்து வியாபார இடங்களுக்கும் சபையின் தீர்மானத்தினை அறிவித்தலும் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக வழங்குதல்</li> <li>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் சேகரித்தல்</li> <li>வியாபார வரி கட்டணம் வசூலிக்கப்படுதல்</li> <li>முத்திரை பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டின் மூலப்பிரதி மற்றும் / அல்லது காசாளரின் கையொப்பத்துடன் பணம் செலுத்தியதை ஒப்புக் கொண்டு வழங்கப்படுதல்</li> </ol>	சபையினால் தமக்கு அனுப்பப்பட்ட வியாபார வரி அறவித்தல்.	முன் அலுவலக உத்தியோகத்தர் <b>☎ 0212263213</b>  வருமான பரிசோதகர் <b>☎ 0212263213/ Ex.104</b>	15 நிமிடங்கள்	வரி அறவித்தலில் குறிப்பிடப்பட்ட தொகை
11.	சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம்.	<ol style="list-style-type: none"> <li>பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்க வேண்டிய ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்</li> <li>விண்ணப்பப் படிவத்தை சரிபார்த்து பெற்றுக்கொள்ளல் மற்றும் பரிசீலனைக் கட்டணங்களை அறங்கு செய்தல்</li> <li>கள பரிசீலனைக் குழு கள பரிசீலனை அறிக்கையை சமர்ப்பித்தல்</li> <li>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுடன் பரிசீலனை அறிக்கையைப் பகிர்தல்</li> <li>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) கூட்டத்தை நடத்துதல்</li> <li>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் தீர்மானம்</li> <li>சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினை வழங்குதல்</li> </ol>	<ol style="list-style-type: none"> <li>பூரணப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் படிவம்</li> <li>தொழில் அல்லது வணிகத்தின் இருப்பிடத்தைக் குறிக்கும் வீதியின் படம்</li> <li>வியாயபார பதிவு சான்றிதழ்.</li> <li>கட்டிடம்/தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் இணக்கச் சான்றிதழ்</li> <li>நில அளவைப்படம்</li> <li>மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவு.</li> </ol>	முன் அலுவலக உத்தியோகத்தர் <b>☎ 0212263213</b>  விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் <b>☎ 0212263213/ Ex.104</b>  தொழில்நுட்ப மதிப்பீட்டு யோகத்தர் <b>☎ 0212263213/ Ex.110</b>	14 நாட்கள்	விண்ணப்பப் பத்திரம் ரூ. 150.00  அனுமதிப்பத்திரக் கட்டணம் ரூ.. 3,000.00  பரிசோதனைக் கட்டணம் ரூ. 5,000.00

12.	மலசலக் கழிவுகளை அடுத்து முழுங்குதல்.	1) விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும். 2) முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல் 3) கலிபுஷர் மூலம் மலசலக்கழிவுகள் அகற்றப்படுதல்	சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்	முன் அலுவலக உத்தியோகத்தர் ப 0212263213 கலி பவுசர் சாரதி ப 0212263213/ Ex.110 தொழிநுட்ப உத்தியோகத்தர் ப 0212263213/ Ex.110	1 நாள்	பவுசர் கட்டணம் ரூ.8000.00
13.	நீர் பவுசர் சேவைகளை மழுங்குதல்.	4) விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும். 5) முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல் 6) நீர் விநியோகத்தினை பெற்றுக்கொள்ளுதல்	சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்	முன் அலுவலக உத்தியோகத்தர் ப 0212263213 நீர் பவுசர் சாரதி ப 0212263213/ Ex.110 தொழிநுட்ப உத்தியோகத்தர் ப 0212263213/ Ex.110	01 நாள்	1 லீற்றர் கட்டணம் ரூ.2.00
14.	வியாபார அனுமதிப்பத்திர நகளை மழுங்குதல்.	1) உள்ளராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அனைத்து வணிக இடங்களுக்கும் சென்று விண்ணப்பப் படிவத்தை இலவசமாக மழுங்குதல் 2) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் சேகரித்தல் 3) விண்ணப்பதாரர் மழுங்கிய தகவலின் செல்லுபடியாகும் தன்மை சரிபார்க்கப்படுதல் 4) வருமானப்பரிசோதகரின் களாலும்வும் அதன் அறிக்கையும் பெற்றுக்கொள்ளுதல் 5) பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தினை அனுப்புதல் 6) களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் செய்து முன்வைத்தல் 7) வியாபார உரிம கட்டணம் வசூலிக்கப்படுதல் 8) வியாபார உரிமம் மழுங்குதல்	1) சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்  2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில் செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.	முன் அலுவலக உத்தியோகத்தர் ப 0212263213 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப 0212263213/ Ex.104 தொழிநுட்ப உத்தியோகத்தர் ப 0212263213/ Ex.110	14 நாட்கள்	இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் நியமிக்கப்படும் .

15.	<p>ஒருசில காணிகளை விற்பனை செய்வதன்மீதான வரி</p> <p>1) நிலங்களை ஏலத்தில் விற்பது தொடர்பான தரகு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சேகரித்தல்</p> <p>2) அத்தகைய விவரங்களைப் பகுப்பாய்வு செய்து, நிலத்தின் விற்பனைக்கு வரி விதிக்கப்படும் என குறித்தசெயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரிவித்தல்</p> <p>3) வரிகளை சேகரித்து பற்றுச்சீட்டுக்களை வழங்குதல்</p>	<p>சபையினால் தமக்கு அனுப்பப்பட்ட ஏதேனும் காணியை விற்பனை செய்வதன் அடிப்படையில் வரி அறிவித்தல்.</p>	<p>வருமான பரிசோதகர்</p> <p>தொடர்பான விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்</p> <p>கெல்லை விற்பனை செய்வதன் அடிப்படையில் வரி அறிவித்தல்.</p>	<p>வருமான பரிசோதகர்</p> <p>தொடர்பான விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்</p> <p>கெல்லை விற்பனை செய்வதன் அடிப்படையில் வரி அறிவித்தல்.</p>	<p>15 நிமிடங்கள்</p> <p>1 சதவீதம் 1 (1%)</p>	<p>விற்பனை பெறுமதியில்</p>
-----	---	---	--	--	--	----------------------------